



LEGAL AID ONTARIO
AIDE JURIDIQUE ONTARIO

தனியினங்களாகக் கருதப்படும் சமூகங்களுக்கு உரிய யுக்திமுறை தொடர்பிலான ஆலோசனைக் கேள்விகள்

லீகல் ஏயிட் அமைப்பு பற்றி நீங்கள் என்ன அறிவீர்கள்?

1. தனியினங்களாகக் கருதப்படும் சமூகங்களில் எதனைச் சேர்ந்தவராக உங்களைக் கருதுகிறீர்கள்?
2. தனியினமாகக் கருதப்படும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவராக / நிறம் உடைய நபராக நீங்கள் இல்லை என்றால் லீகல் ஏயிட் ஒன்றாறியோ அமைப்பின் தனியினங்களாகக் கருதப்படும் சமூகங்களுக்குரிய யுக்தி முறை தொடர்பிலான ஆலோசனை விடயத்தில் உங்கள் ஆர்வம் எப்படியானது?
3. உங்களுக்குச் சட்டரீதியாக ஒரு பிரச்சினை இருக்கும் என்றால் உதவி பெறுவதற்கு நீங்கள் எங்கு போவீர்கள்?
4. லீகல் ஏயிட் ஒன்றாறியோ (Legal Aid Ontario) அமைப்பு பற்றி நீங்கள் எப்பொழுதாவது கேள்விப்பட்டது உண்டா?
 - a. “ஆம்” என்று நீங்கள் பதில் அளித்திருந்தால் லீகல் ஏயிட் ஒன்றாறியோ வழங்கும் சேவைகள் மற்றும் நிதிகள் பற்றி நீங்கள் என்ன அறிவீர்கள்?
 - b. லீகல் ஏயிட் அமைப்பின் சேவைகளை இலகுவாக அணுகிப் பெற முடிந்ததா?
5. லீகல் ஏயிட் ஒன்றாறியோ அமைப்பு மக்களுக்குச் எவ்வாற உதவ முடியும் என்பது பற்றி இன்னும் மேலாக மக்கள் அறிந்து கொள்வதற்கு இந்த அமைப்பு செய்யக் கூடியன சில எவை? (குறிப்பாக உங்கள் சமூகத்தினுள் செய்யக் கூடியன?)
6. உங்கள் சமூகத்தின் அங்கத்தவர்களுக்கு நாங்கள் உதவக் கூடிய வழிபற்றி எப்படித் தெரிவிக்க முடியும்?

தனியினங்களாகக் கருதப்படும் சமூகங்களுக்கு சட்டரீதியான உதவிச் சேவைகள்

1. தனி நிறம் உடைய சேவைபெறுநர்களுக்குக் கிடைக்கும் சேவைகளின் தரம் வெள்ளை நிறம் கொண்ட சேவை பெறுநர்களுக்கு கிடைக்கும் சேவைகளை ஒத்தனவாக உள்ளன என்று நீங்கள் நம்புகிறீர்களா? ஆம் அல்லது இல்லை என்பதற்கான காரணங்கள் எவை?
2. தனியினமாகக் கருதப்படும் சமூகங்களுக்கு லீகல் ஏயிட் ஒன்றாறியோ வழங்கும் சேவைகள் (உ-ம்: சட்டத்தரணி ஒருவருக்கு கட்டணம் செலுத்துதல், சட்டரீதியான ஆலோசனை அல்லது நீதிமன்றத் தினத்தன்று வழங்கும் உதவி, சட்டரீதியான கிளினிக்குகளுக்கான நிதியுதவி போன்றவை) மற்றும் அவற்றை அணுகிப் பெறும் செயல்முறை ஆகியவற்றை எவ்வாறு இந்த அமைப்பு உயர்த்த முடியும்?
3. லீகல் ஏயிட் ஒன்றாறியோ அமைப்பு தற்பொழுது சேவை வழங்காத அதேசமயம் நீங்கள் அல்லது உங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவி தேவைப்படும் சில சட்டரீதியான பிரச்சினைகள் எவை? (அதாவது: உங்கள் சமூகத்தைப் பாதிக்கின்றதாக உள்ள தற்சமயம் லீகல் ஏயிட் ஒன்றாறியோ சேவை வழங்காத சட்டத்துறையின் பகுதி ஏதாவது உள்ளதா?)
4. சட்டரீதியான உதவிச் சேவைகள் பெறுவதில் உங்கள் சமூகத்தை எதிர்நோக்கும் தடைகள் எவை?

சட்டரீதியான உதவி வழங்கும் பணியாளர்கள் தமது அறிவையும் திறன்களையும் எவ்வாறு மேம்படுத்தலாம்

1. தனியினங்களாகக் கருதப்படும் சமூகங்களில் உள்ள மக்களுக்கு உதவி செய்யும் வழிகளை முன்னேற்றுவதற்கு, சட்டரீதியான உதவி வழங்கும் பணியாளர்கள் செய்யக்கூடியன சில எவை?
2. தனியினங்களாகக் கருதப்படும் சமூகங்களை எதிர்நோக்கும் பிரச்சினைகளை அறிந்தவர்களாக இருப்பதற்கு, சட்டரீதியாக உதவி வழங்கும் பணியாளர்கள் எவ்வாறான கல்வி அல்லது பயிற்சி பெறுதல் வேண்டும்?
3. சேவைபெறுநர் குழுக்களில் சிலவற்றுக்குச் சேவை வழங்கும் சட்டத்தரணிகள் அவர்களின் சேவையைப் பெறும் சமூகங்களின் பலவீனங்கள் பற்றி குறிப்பிட்ட சட்ட அறிவு பெற்று இருக்கவேண்டும் என்று லீகல் ஏயிட் ஒன்றாறியோ அமைப்பு எதிர்பார்க்கிறது. இதை அடைவதற்கு எவ்வாறான பயிற்சி, எச்சட்டப் பிரிவுகளில் அவர்களுக்கு வழங்கப்படல் வேண்டும்?

இனத்தின் அடிப்படையில் தரவுகளைச் சேகரித்தல்

லீகல் ஏயிட் ஒன்றாறியோ அமைப்பு (LAO) தனது சேவைகளை மேலான வழியில் திட்டமிடுவதற்கும், இனங்களில் தாக்கம் ஏற்படுத்தும் விடயங்கள் பற்றி ஒன்றாறியோ அரசுக்கு அறிவிப்பதற்கும் உதவியாக சேவைபெறுநர்களிடம் இருந்து இனத்தின் அடிப்படையிலான தகவலினை சேகரிக்க உள்ளது.

1. நீங்கள் சட்டரீதியான உதவிக்கு விண்ணப்பிக்கும் பொழுது உங்கள் இனம் எதுவென்று ஒருவரிடம் தெரிவிப்பது எந்த அளவுக்கு உங்களுக்குச் சௌகரியமாக உள்ளது?
2. மக்கள் தமது இனத்தைப் பற்றிய கேள்விகளுக்கு சௌகரியமான உணர்வுடன் பதிலளிப்பதற்கு உதவ லீகல் ஏயிட் ஒன்றாறியோ அமைப்பு என்ன செய்யலாம்?
3. லீகல் ஏயிட் ஒன்றாறியோ அமைப்பு சேவைபெறுநர்கள் பற்றித் தான் சேகரிக்கும் இனம் தொடர்பிலான தரவினை மட்டும், சேவைபெறுநர்களை அடையாளம் காட்டும் சொந்தத் தகவல் எதனையும் அதில் அடக்காமல், மற்றவர்களுடன் பங்கிட்டுக் கொள்வது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
 - a. தரவினைப் பங்கிடலாம் என்று நீங்கள் நினைத்தால் யாருடன் அதனைப் பங்கிடலாம்? (உ-ம்: ஒன்றாறியோ மனித உரிமைகள் ஆணையம் /Ontario Human Rights Commission, கல்வித் துறை அறிஞர்கள். சட்டத்தரணிகள் போன்றவர்கள்)
4. வேறு எவ்வாறான தரவுகள் அப்படியானவை இருக்குமாயின் சேகரிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் (உ-ம்: வயது, பாலினம் போன்றவை)? ஏன் சேகரிக்க வேண்டும் அல்லது ஏன் சேகரித்தல் கூடாது?

லீகல் ஏயிட் ஒன்றாறியோ உங்கள் சார்பாக விடயங்களை முன்னெடுத்தல்

1. நீங்கள் நடத்தப்படும் முறையில் உங்கள் இனத்தின் தாக்கம் இருக்கிறது என்ற ஒரு நிலையில் நீதித் துறையில் மாற்றங்களை ஏற்படுத்த விதப்புவரை செய்யும்பொழுது லீகல் ஏயிட் ஒன்றாறியோவின் பங்கு எதுவாக இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?
2. இம்மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்த உங்கள் சமூகத்தில் இருக்கும் எக் குழுக்கள் அல்லது நிறுவனங்களுடன் லீகல் ஏயிட் ஒன்றாறியோ அமைப்பு சேர்ந்து முயற்சி செய்யவேண்டும்?
3. தனியினங்களாகக் கருதப்படும் சமூகங்களின் உரிமைகளை முன்னெடுக்க உதவுவதற்கு லீகல் ஏயிட் ஒன்றாறியோ என்ன செய்யலாம்?
4. லீகல் ஏயிட் ஒன்றாறியோ இதன் தொடர்பில் அறிய வேண்டியது இன்னும் என்ன உள்ளது?